


உமது உரிமை கோரலைப் பற்றிய தொழில், கைத்தொழில்கள் திணைக்களத்தின் ஒரு தீர்மானத்தை எதிர்ப்பது எப்படி



ஓர் எதிர்ப்பு என்றால் என்ன?

ஓர் எதிர்ப்பு என்பது உமது தொழிலாளர் இழப்பீட்டு உரிமை கோரலைப் பற்றிய ஒரு தீர்மானத்தை நீர் ஏற்பதில்லை எனக் குறிக்கும் ஒரு கடிதமாகும். உமது எதிர்ப்பு நீர் தீர்மானத்தைப் பெற்று 60 நாட்களுக்குள் கிடைக்கப் பெற்றாக வேண்டும்.

உமது எதிர்ப்பில் உள்ளடங்க வேண்டியன:

- உமது பெயரும் உரிமை கோரல் எண்ணும்.
- திணைக்களத்தின் தீர்மானத் திகதி.
- நீங்கள் ஏற்காமைக்கான காரணமும் தீர்மானம் பிழையெனக் காட்டுவதாக நீங்கள் நம்பும் வேறு வழங்குநர்களின் அறிக்கைகள் அல்லது வேறு தகவல்களும்.

நான் எனது எதிர்ப்பை அல்லது மேன்முறையீட்டை எங்கு அனுப்ப வேண்டும்?

- <https://secure.Lni.wa.gov> என்ற இணையத்தில் உரிமை கோரல் மற்றும் கணக்கு நிலையம் (Claim and Account Center) என்பதைப் பயன்படுத்தி இணையவழியில் ஓர் எதிர்ப்பை அனுப்புகள் (நீங்கள் இத்தெரிவைப் பயன்படுத்த கடவுச்சொல்லுடன் ஒரு கணக்கை அமைக்க வேண்டியிருக்கும்). அல்லது
- ஓர் எழுத்து மூல எதிர்ப்பை அனுப்ப வேண்டிய இடம்: Department of Labor & Industries, P.O. Box 44291, Olympia WA 98504-4291. அல்லது
- ஓர் எழுத்து மூல மேன்முறையீட்டை Board of Industrial Insurance Appeals (BIIA), Executive Secretary, P.O. Box 42401, Olympia WA 98504-2401 இற்கு அனுப்புக, அல்லது உமது மேன்முறையீட்டை ஓர் இலத்திரனியல் வடிவில் www.BIIA.wa.gov இற்குச் சமர்ப்பிக்க. (BIIA இனால் உமது கவலையைப் பற்றிக் கவனிக்குமாறு உத்தரவிடப்பட்டாலே தவிர தொழில், கைத்தொழில் திணைக்களம் அவ்வாறு செய்ய இயலாமை போகக்கூடும்.)

திணைக்களம் எனது எதிர்ப்பைப் பெறும் போது யாது நிகழும்?

உமது உரிமை கோரல் முகாமையாளர் உமது உரிமை கோரல் கோப்பை மீளாய்வு செய்து பின்வருவனவற்றில் ஒன்றை மேற்கொள்வார்:

1. மூலத் தீர்மானத்தை மாற்றுதல். நீர் புதிய தீர்மானத்துடனான ஒரு புதிய கடிதத்தை அல்லது கட்டளையை, அல்லது இரண்டையும் பெறுவீர்.
2. மூலத் தீர்மானம் சரியானதெனத் தீர்மானித்தல். நீர் தீர்மானம் சரியானதெனக் குறிப்பிடும் ஒரு கட்டளையைப் பெறுவீர். நீர் இன்னமும் ஏற்காவிட்டால், நீர் இப்புதிய கட்டளையை தொழிற்றுறைக் காப்புறுதி மேன்முறையீட்டுச் சபைக்கு (BIIA) எழுத்து மூலம் மேன்முறையீடு செய்யலாம். மேன்முறையீட்டுக்கான கால எல்லையும் அஞ்சல் முகவரியும் கட்டளையில் இருக்கும்.

3. மேலும் தகவல்கள் தேவையா எனத் தீர்மானித்தல். நீர் தீர்மானத்தைக் கிடப்பில் வைக்குமாறு ஒரு கட்டளையை, மேலதிகத் தகவல்களைக் கேட்கும் ஒரு கடிதத்தை, அல்லது இரண்டையும் பெறுவீர். உரிமை கோரல் முகாமையாளர் உம்மிடமிருந்து, உமது மருத்துவரிடமிருந்து, அல்லது உமது தொழில் தருநரிடமிருந்து மேலதிகத் தகவல்களை வேண்டக் கூடும்.

மேலதிகத் தகவல்கள் தேவையா என்பதைப் பொறுத்து உமது எதிர்ப்பைப் பற்றிய ஒரு தீர்மானத்துக்கு 30 முதல் 60 நாட்கள் வரை, அல்லது அதற்கு மேற்பட்ட காலம் எடுக்கலாம். நீர் உமது எதிர்ப்பை அனுப்பி 30 நாட்களுக்குள் ஒரு பதிலைப் பெற்றிராவிட்டால், உமது உரிமை கோரல் முகாமையாளரைத் தொடர்பு கொள்க.

நான் எதிர்க்கவோ மேன்முறையீடு செய்யவோ இல்லாவிட்டால், அல்லது 60 நாட்களுக்குப் பின் அவ்வாறு செய்தால் என்னவாகும்?

நார் 60 நாள் காலப் பகுதியினுள் எதிர்க்கவோ மேன்முறையீடு செய்யவோ இல்லாவிட்டால், திணைக்களத்தின் தீர்மானம் இறுதியானதாகும். இதன் பொருள் நீர் ஒரு பிந்திய திகதியில் தீர்மானத்தை எதிர்க்கவோ மேன்முறையீடு செய்யவோ கூடாது என்பதாகும்.

என்னிடம் எனது உரிமை கோரலைப் பற்றிக் கேள்விகள் அல்லது கவலைகள் இருந்தால், நான் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்?

- உமது உரிமை கோரலுக்குக் குறிப்பான கேள்விகளுக்காக, உமது வழக்கைக் கையாளும் உரிமை கோரல் முகாமையாளர். அழைப்பு தொடர்பில் உதவ உமது உரிமை கோரல் முகாமையாளருக்கு உரைபெயர்ப்பாளர்களுடன் அணுகல் உள்ளது.
- பொதுவான உரிமை கோரல் தகவல்களுக்காக, திணைக்களத்தின் கட்டணற்ற எண், 1-800-547-8367 ஆகும். இவ்வெண் தகவல்களை எசுப்பானிய மொழியில் கேட்கும் ஒரு தெரிவை வழங்குகிறது.

கூடுதல் உதவிக்கு, நீங்கள் பின்வரும் இலவச சேவைகளைப் பரிசீலிக்கலாம்:

- 1-800-255-9752 இல் Project Help. உரைபெயர்ப்பாளர் சேவைகள் தேவைப்படக்கூடும்.
- 1-888-201-1014 இல் Coordinated Legal Education, Advice and Referral (CLEAR). இச்சேவை குறைந்த வருமானமுள்ள தொழிலாளர்களுக்கு கிழமை நாட்களில், சாதாரணமாக காலை 9:15 இற்கும் பின்னேரம் 12:15 இற்குமிடையில் தொலைபேசி ஆலோசனையையும் பரிந்துரைகளையும் வழங்குகிறது. தகவல்கள் எசுப்பானிய மொழியில் கிடைக்கப் பெறுகின்றன.

Project Help ஐ அல்லது **CLEAR** ஐத் தொடர்பு கொள்வது திணைக்களத்தின் தீர்மானத்தின் மீதான ஓர் எதிர்ப்பை அல்லது மேன்முறையீட்டைச் சமரசம் செய்வதில்லை. ஒரு திணைக்களத் தீர்மானத்துக்குச் சவால் விடுக்க, இம்மெய்யறிக்கையிற் சுட்டப்பட்டுள்ள படிமுறைகளைப் பின்பற்று.

PUBLICATION F242-363-308 (Tamil Sri Lankan) [04-2019]



Washington State Department of
Labor & Industries
Workers' Compensation Services

வேண்டுகோளின் பேரில், வேற்று மொழி உதவியும் உன்னமுற்றோருக்கான முறைமைகளும் கிடைக்கப் பெறுகின்றன. 1-800-547-8367 ஐ அழைக்க. TDD பாவனையாளர்களாயின், 360-902-5797 ஐ அழைக்க. L&I ஒரு சம வாய்ப்புத் தொழில் தருநராகும்.